அஹ்லுஸ்சுன்னத் வல் ஜமாஅத் என்போர் யார்?

(மஸ்லகே ஆஃலா ஹழ்ரத்)

ஆசிரியர் :

ஹழ்ரத் மௌலானா மௌலவி
அப்துல் மாலிக் மிஸ்பாஹி

மொழிபெயர்ப்பு :-

ஹழ்ரத் மௌலானா மௌலவி
இப்னு முஹ்யித்தீன் காதிரி

வெளியீடு:-
இமாம் அஹ்மத் ரஜா அஸோஸியேஷன்
நெ.32, 1வது தளம், கானா பாக் தெரு,
திருவல்லிக்கேனி, சென்னை - 600 005.
(டிப் டாப் லான்டரி மேல்தளம்)
9840115998, 7702186885, 9566205728,
9841466558, 9841807240

முன்னுரை

بسم الله الرحمن الرحيم والحمد لله رب العلمين والصلوة والسلام

على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين

ஒருவரின் நற்செயல்கள் அங்கீகரிக்கப்பட வேண்டுமெனில் அவறது ஈமான் அகீதா சரியாக இருக்க வேண்டும். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்தில் குழப்பங்கள் பிளவுகள் இஸ்லாத்தில் தோன்ற வழி இருக்கவில்லை. பின் ஹழ்ரத் அபூபக்ர், உமர் ரழியல்லாஹு அன்ஹுமா ஆகியோரது ஆட்சிக்காலத்தில் இஸ்லாமியருக்குள் அந்நிலை உண்டாகவில்லை. பின் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் முன்பே அறிவித்தபடி ஹழ்ரத் உமரவர்களின் மரணத்திற்குப்பின் யூதரின் சூழ்ச்சியால் ராஃபிழீ, நாஸிபீ, காரிஜி போன்ற குழப்பவாதிகள், தோன்றினர். அப்போது தான் சத்தியத்தை, சத்திய வழி நடக்கும் முஸ்லிம்களைக் குறிக்க அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத் என்ற “அடையாளம்” பயன்படுத்தப்பட்டது.

நாயகம் கண்மணி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அன்னவர்கள் கூறுகிறார்கள். “முஹம்மத்” (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) உயிர் எவன் வசமோ அவன் மீதாணை. என் உம்மத் 73 பிரிவாகப்பரியும். அதில் ஒன்று சுவனம் புகும். மீதி 72 நரகில் தள்ளப்படும். ஆக இப்பிரிவின் மாற்ற முடியாத அல்லாஹ்வின் தக்தீர் அடுத்த கேள்வி. சுவனம் புகும் ஒரு பிரிவினர் யார்? என்பது தான். இதே கேள்வியை பெருமானாரிடம் கேட்ட போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அதற்கு உள்ளங்கை நெல்லிக்கனியாய் நறுக்கென்று தெளிவாக பதில் கூறியுள்ளார்கள். “நானும் என் தோழர்களும் செல்லும் பாதை”. இது பற்றி அஹ்மத் அபூதாவூதில் வரும் ஹதீஸ் இன்னும் தெளிவுபடுத்துகிறது. “72 பிரிவுகள் நரகில். மேலும் ஒன்றே சுவனத்தில். அது பெருங்கூட்டமாகும் (ஜமாஅத்தாகும்).

இதை பெருமானரின் மற்றோரு ஹதீஸ் மேலும் தெளிவுபடுத்துகிறது. நீங்கள் (முஸ்லிம்களுடைய) கருத்து வேறுபாட்டைப் பார்க்கும் போது பெரும் பான்மை மக்கள் வழியைப் பற்றிக் கொள்ளுங்கள்.

இது கடைக்கோடி முஸ்லிமுக்கும் கூட தெளிவான வழிகாட்டுதல். முஸ்லிம்களிடையே அவ்வப்போது உண்டாகும் பிரிவுகளைத் தவிர்த்து விட்டு என்றும் ஒரே நிலைபாடு கொண்ட பெரும்பான்மை ஜமாஅத்தைப் பின்பற்றுவது.

அன்று முதல் இன்று வரை பெரும்பான்மை மக்கள் கொண்டுள்ள அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கை கோட்பாடு தான். என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தற்காலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க, சிறந்த வழிகாட்டியாக இருப்பதற்காக இந்த நூலை வெளியிடுவதில் மகிழ்வு கொள்கிறோம்.

“இம்தியாசுல் ஹக் வல் பாதின்” என்ற உருது நூலின் ஒரு கட்டுரையே இந்நூல்.

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் என்போர் யார்?

(மஸ்லகே அஃலா ஹழ்ரத்)

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக் கோட்பாட்டிற்கு அடிப்படை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழியான "**மா அன அலைஹி வ அஸ்ஹாபீ**" (நானும் என் தோழர்களும் நடக்கும் வழியே நேர்வழி) என்பது தான். ஆனால் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைவாதிகள் என்ற வரையறை அந்தந்த காலகட்டத்தின் சூழலுக்குத் தகுந்தாற்போல் வேறுபடுகிறது. உதாரணமாக இமாமுல் அஃளம் ஹழ்ரத் அபூஹனீஃபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுடைய காலகட்டம். அப்போது ஷியாக்கள், கவாரிஜ்கள், முஃதஜிலாக்கள் போன்ற வஹ்ஹாபியப் பிரிவுகள் சுன்னத் வல் ஜமாஅத்திற்குப் புறம்பாக இருந்தன. அப்போதைய வேளையில் சுன்னத் வல் ஜமாத்திற்கான வரையறை பற்றி இமாமுல் அஃளம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடம் கேட்ட போது.

1 யார் ஹழ்ரத் உஸ்மான், ஹழ்ரத் அலி ரழியல்லாஹு அன்ஹுமா ஆகியோரை விட ஹழ்ரத் அபூபக்கர், ஹழ்ரத் உமர் ரழியல்லாஹு அன்ஹுமா ஆகியோரே மிகுந்த சிறப்புடையவர்கள் என்று நம்பினாரோ.

2. (கலீஃபாக்கள், மற்ற நபித்தோழர்களோடு) ஹழ்ரத் உஸ்மான், ஹழ்ரத் அலி ரழியல்லாஹு அன்ஹும் ஆகியோரையும் நேசித்தாரோ.

3. காலுறையில் (வுளூவில் கழுவுவதற்கு பதிலாக) மஸஹ் செய்வது ஆகும் என ஏற்றாறோ அவரே சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையுடையவராவார் என்று பதிலளித்தார்கள்.

இமாமுல் அஃளம் அவர்களின் முதல் வார்த்தையின் மூலம் மற்ற 3 கலீபாக்களை விட ஹழ்ரத் அலியார் தான் சிறந்தவர்கள் என்று

கூறும் ஷியாக்களும், இரண்டாவது வார்த்தையின் மூலம் ஹழ்ரத் உஸ்மான், ஹழ்ரத் அலி ரழியல்லாஹு அன்ஹுமா ஆகியோரை வெறுக்கும் கவாரிஜ்களும், மூன்றாவது வார்த்தையின் மூலமாக காலுரையில் மஸஹ் கூடாது என்று கூறும் முஃதஜிலாக்களும் சுன்னத் வல் ஜமாஅத்காரர்கள் அல்ல என்பதை தெளிவு படுத்திவிட்டார்கள்.

பின்பும் பல ஆண்டுகளாக மத்ஹபுகள் நான்கை கூடாதென்றிட்டவர்களே அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு புறம்பான வஹ்ஹாபியக் கொள்கைகளை ஏற்றிருந்தனர். எனவே நான்கு மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்றாதோர் சுன்னத் வல் ஜமாஅத் அல்ல எனப்பட்டது.

அவ்வகையில் இருபதாம் நூற்றாண்டில் குறிப்பாக இந்தியாவில் தொழுகை, போன்ற பிரிவுச்சட்டங்களில் மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்றிக் கொண்டு ஈமான், கொள்கை விஷயத்தில் சுன்னத் வல் ஜமாஅத்திற்கு முரண்பட்டு செயல்படும் தப்லீக், தேவ்பந்த் போன்ற வஹ்ஹாபிய கும்பல் தாங்களும் மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்றும் சுன்னத் வல் ஜமாஅத் தான் என்று அறியா பாமர மக்களை ஏமாற்றி, குழப்பி வழிகெடுத்து வருவதால் அப்பழுக்கற்ற சுன்னத் வல் ஜமாஅத்திற்கு மத்ஹபுகளைப் பின்பற்றுதல் என்பதைத் தாண்டி ஒரு தெளிவான, மக்கள் தெளிவாகப் புரிந்து வழிகேட்டை ஒதுக்கும்படியான வரையறை செய்யப்படவேண்டுமென கி.பி. 1946 ஆம் ஆண்டு அகில இந்திய சுன்னத் வல் ஜமாஅத் பேரவையை கூட்டப்பட்டது.

லட்சக் கணக்கான முஸ்லிம்களும், பல்லாயிரக்கணக்கான உலமாக்களும் கூடிய அம்மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் சுன்னத் வல் ஜமாஅத் என்பதற்கான வரையறை தீர்மானிக்கப்பட்டது.

சுன்னத் வல் ஜமாஅத் என்பது “மா அன அலைஹி வ அஸ்ஹாபீ” (நானும் என் தோழர்களும் செல்லும் வழிமுறை) என்ற நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழியை அடிப்படையாகக் கொண்டு நடந்த இமாம் பெருமக்கள், வலிமார்கள்,

உலக அறிஞர் பெருமக்கள், பிந்தியவர்களில் முக்கியமாக ஹழ்ரத் ஷைக் அப்துல் ஹக் முஹத்திஸ் தெஹ்லவி, ஹழ்ரத் பஹ்ருல் உலூம் ஃபரங்கீ மஹல்லீ, ஹழ்ரத் மவ்லானா ஃபழ்லுல் ஹக் கைராபாதீ, ஹழ்ரத் மவ்லானா ஷாஹ் ஃபழ்லுர் ரசூல் பதாயூனீ, ஹழ்ரத் முஃப்தி ஷாஹ் அஹ்மத் ரஜா கான் பரேல்வி (ரஹ்மதுல்லாஹி அலைஹிம் அஜ்மஈன்) ஆகியோரின் கொள்கை வழியில் நடப்பதாகும்.

இந்த வரையறையின் சுருக்கம் தான் “மஸ்கே அஃலா ஹழ்ரத் எனப்பட்டது.” ஏனெனில் முந்தியவர்களான இமாம் பெருமக்கள் முதல் பிந்தியவர்களான ஷாஹ் அப்துல் ஹக் முஹத்திஸ் தெஹ்லவி போன்றோர் வரையான இமாம்களின் கொள்கைக் கோட்பாட்டை சுன்னத் வல்ஜமாஅத்தின் கொள்கைக் கோட்பாட்டை இச்சமுதாயத்திற்கு ‘அ’ முதல் ‘ஃ’ வரை கோர்வை செய்து கொடுத்தவர்கள் மாமேதை அஃலா ஹழ்ரத் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்.

மார்க்கத்தின் ஒவ்வொரு விஷயத்தில் மேற்படி சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களின் நிலைப்பாடு என்னவாக இருந்தது என்பதையும், புதிது, புதிதாக மார்க்கத்தில் ஏற்படக்கூடிய, அல்லது இஸ்லாத்தின் பெயரால் ஏற்படக்கூடிய அத்துணை பிரச்சினைகளுக்கும் சுன்னத் வல் ஜமாஅத் அடிப்படையில் தீர்வு என்ன என்பதையும் தெள்ளத் தெளிவாக விளக்கி அதற்கு முழு வடிவம் தந்தவர்கள் அல்லாமா அஃலா ஹழ்ரத் அவர்களே.

எனவே இன்று சுன்னத் வல் ஜமாத் என்றால் “மஸ்லகே அஃலா ஹழ்ரத்” என்று சுலபமாக அடையாளம் கண்டு கொள்ளலாம்.

மஸ்லகே அஃலா ஹழ்ரத் (அஃலா ஹழ்ரத் அவர்களின் வழி முறை) என சொல்லிக் கொண்டாலும், சொல்லாவிட்டாலும் உண்மையாக சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை முழுமையாக ஏற்று நடப்பவர்கள் அஃலா ஹழ்ரத் அவர்களின் மஸ்லகில் (வழியில்) இருப்பவர்கள். அன்றி பொய்யாக தங்களை சுன்னத் வல் ஜமாஅத் மத்ஹபுவாதிகள் என்று கூறிக் கொள்வோர் அஃலா ஹழ்ரத் அவர்களின் மஸ்லகில் இருக்க முடியாது.

மஸ்லகே அஃலா ஹழ்ரத் பற்றி மார்க்க அறிஞர் பெருமக்கள்

இமாம் அஹ்மத் ரஜா கான் அஃலா ஹழ்ரத் பரேல்வி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் காலத்தில் வாழ்ந்த அல்லாமா, முஃப்தீ முஹம்மத் காதிர் பக்ஷ் ஸஹ்ஸராமீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் “இன்று சுன்னத் வல்ஜமாஅத்தின் அடையாளம் அஃலா ஹழ்ரத் அவர்களே” என்று குறிப்பிட்டுகிறார்கள்.

ஹஜ்ரத் அல்லாமா ஜஃப்ருத்தீன் பிஹாரீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் எழுதுகிறார்கள். மவ்லானா முஹம்மத் காதிர் பக்ஷ் ஸஹ்ஸலாமீ அவர்கள் மிகப்பெரிய, மிகப் பிரபல்யமான ஆலிமாகவும், சன்மார்க்கப் பேச்சாளராகவும் திகழ்ந்தார்கள். அவர்கள் ஒருமுறை பயானுக்காக (பிரசங்கம் செய்வதற்காக) சாதாத்மார்கள் (பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அன்னவர்களின் வம்சத்தினர்) நிறைந்திருந்த ஒரு ஊருக்குச் சென்றார்கள். பயான் முடிந்த பின் உணவு வேளையில் அங்கிருந்தோர் சுன்னத் வல் ஜமாஅத் காரர் யார்? வஹ்ஹாபி யார்? என எப்படி அடையாளம் காண்பது? என்று கேட்க அதற்கு மிக இலகுவான வழி என்னவென்றால் அவர் முன் அஃலா ஹழ்ரத் அவர்களைப் புகழ்ந்து பேசுங்கள். அவர் சுன்னத் வல் ஜமாஅத் காராக இருந்தால் அவர் முகத்தில் சந்தோஷம் வெளிப்படும். வஹ்ஹாபியாக இருந்தால் அவர் முகம் கோபத்தால் கொப்பளிக்கும் அல்லது வெறுப்பால் முகம் சுளிப்பார் என்று கூறினார்கள். இன்றைய காலத்தில் ஒருவர் முஃமின் என்றால் அஃலா ஹழ்ரத் அவர்களை நேசிப்பவராக இருப்பார். முனாஃபிக் (நயவஞ்சகன்) எனில் அஃலா ஹழ்ரத் அவர்களை வெறுப்பவராக இருப்பார்.

(ஹயாதே அஃலா ஹழ்ரத், பக்கம் :62)

அரபுலக மேதை மவ்லானா சய்யித் முஹம்மத் அலி அவர்களிடம் இந்திய சுன்னத் வல் ஜமாஅத் ஆலிம்கள் சிலர் வந்து அஃலா ஹழ்ரத் அவர்களிடம் சென்று வந்ததைப்பற்றி மகிழ்வோடு நினைவு கூறினர். அதைக் கேட்டதும் மகிழ்ந்த மவ்லானா அவர்கள் உடனே எழுந்து அவர்களை முஆனகா (ஆலிங்கனம்) செய்து ஆர்வத்தோடு பேசினார். “நாங்கள் அவர்களின் வார்த்தைகளை, எழுதியுள்ள கிதாபுகளை நன்கறிகிறோம். அவர்களை நேசிப்பது சுன்னத் (வல் ஜமாஅத்) தின் அடையாளம். அவர்களை வெறுப்பது (ம் விரோதிப்பதும்) பித்அத் எனும் வழிகெட்ட தனத்தின் அடையாளம்.”

(பாஜிலே பரேலவி உலமாயே ஹிஜாஸ் கே நஜர் மே, பக்கம் :122)

- ஷைகுல் மஷாயிக் சய்யித் அலி ஹுஸைன் அஷ்ரஃபீ கூறுகிறார்கள். “மவ்லானா இமாம் அஹ்மத் ரஜா கான் அவர்களின் ஃபத்வாவின் படி அமல் செய்ய வேண்டியது தற்காலத்தில் அவசியமாகும்.”

(அஸ்ஸவாரிமுல் ஹிந்திய்யா, பக்கம் : 145)

- மவ்லானா நயீமுத்தீன் முராதாபாதீ கூறுகிறார்கள். சுன்னத் (வல்) ஜமாஅத்காரர் என்பவர் “மாஅன அலைஹி வ அஸ்ஹாபீ” என்ற நபிமொழியின் அடிப்படையில் இன்று இமாம் அஃலா ஹழ்ரத் அவர்களின் மஸ்லக்கை (வழிமுறையைப்) பின்பற்றுபவரே.

(அஃபகீஹ் அமிர்தசரஜ்)

- அஃலா ஹழ்ரத் அவர்களின் மஸ்லக் முழுக்க, முழுக்க சத்திய வழி என்பதில், அஃலா ஹழ்ரத் அவர்களின் மஸ்லகில் இருப்பதே சரியான கொள்கை என்பதில் சந்தேகமில்லை. – அல்லாமா ஜஃப்ருத்தீன்.

(ஃபதாவா அஹ்லுஸ்ஸுன்னா, பக்கம் : 24)

- சாதாத் மார்களில் ஒருவரான அறிஞர் பெருந்தகை பர்காதீ கூறுகிறார்கள்.

அப்பழுக்கற்ற சுன்னத் வல் ஜமாஅத் என்பது “மஸ்லகே அஃலா ஹழ்ரத்” தான்.

(ஃபதாவா ஃபைழுர் ரசூல்)

- அல்லாமா ஹஷ்மத் அலீகான் லக்னவீ கூறுகிறார்கள். ஷரீஅத்தின் வழியே “மஸ்லகே அஃலா ஹழ்ரத்”.

(ஃபதாவா அஹ்லுஸ்ஸுன்னா, பக்கம் : 37)

- இறைநேசப் பெருந்தகை, ஷைக் யார் அலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தமது மகனார் மவ்லானா சாதீக் சாஹிப் அவர்களுக்கு கிலாஃபத் வழங்கும் போது இட்ட உத்தரவு. தாங்களும் மஸ்லகே அஃலா ஹழ்ரத்திலேயே இருக்க வேண்டும். தங்கள் முரீது மார்களையும் அவ்வழியே நடத்தாட்ட வேண்டும்.

(ஃபதாவா ஃபைழுர் ரசூல்)

- மவ்லானா முஹம்மத் இப்னு அரபி ஜஸாயிரீ அவர்களும் மஸ்லகே அஃலா ஹழ்ரத்தே சுன்னத் வல் ஜமாஅத்தின் அடையாளம் என்றனர்.

- ஹழ்ரத் மவ்லானா அப்துல் முஸ்தஃபா அஃளமீ கூறுகிறார்கள். மவ்லானா முஹம்மத் பின் அரபீ ஜஸாயிரீ மக்கா முகர்ரமாவில் முக்கியமான ஆலிம்களில் ஒருவர். ஹழ்ரத் சய்யித் அலவீ அப்பாஸ் போன்ற பல பெரும் ஆலிம்களின் உஸ்தாதாவார்கள். நான் அவர்கள் முன் ஒருமுறை ஹதீஸ் படித்துள்ளேன். அவர்கள் எங்களைப் போன்ற இந்தியாவிலிருந்து வருகிற எந்த ஆலிமைச் சந்தித்தாலும் அஃலா ஹழ்ரத் அவர்களைப் பற்றி ஆர்வமாக விசாரிப்பார்கள். அவர்கள் கூறினார்கள் நாங்கள் இந்திய ஆலிம்களில் யார் சுன்னத் வல் ஜமாஅத் யார் பித்அத் (வழிகேட்டு) வாதி என்பதை இதை வைத்தே தெரிந்து கொள்வோம்.

(மஃமூலாத்துல் அப்ரார்)

- ஆசிய, ஐரோப்பியக் கண்டத்தில் மகத்தான மார்க்க சேவை புரிந்த ஹழ்ரத் அல்லாமா அப்துல் அலீம் சித்தீகி அவர்கள் தம் இறுதி நேரத்தில் பேசிய வார்த்தைகளை அவர்களின் மகனார் மவ்லானா ஷாஹ் அஹ்மத் நூரானீ கூறுகிறார்கள். என்தந்தை எனக்கு மிக முக்கிய உபதேசமாக என்னிடம் பேசிய இறுதி வார்த்தைகள் இது தான். நான் மஸ்லகே அஃலா ஹழ்ரத்தின்படி ஒரு சுன்னத் வல் ஜமாஅத் காரனாகவே வாழ்ந்ததற்கும், அவ்வாறே பெருமானாரின் புனிதத் திருவடியில் மரணிப்பதற்கும் “அல்ஹம்துலில்லாஹ்” அல்லாஹ்விற்கே அத்துணை புகழும்.

(தர்ஜுமான் அஹ்லுஸ்ஸுன்னத், கராச்சி)

- அல்லாமா முஷ்தாக் அஹ்மத் நிஜாமீ ஷரீஅத்தின் அளவுகோல் பரேலவியில் உள்ளது என்றார்கள்.

(கஹ்ர் ஆஸான்)

- தாஜுஷ் ஷரீஆ, அல்லாமா அக்தர் ரஜா கான் அஜ்ஹரீ மஸ்லகே அஃலா ஹழ்ரத்தில் உறுதியாக இருக்க வேண்டியது கட்டாயம் என்றார்கள்.

(சுன்னி ஆவாஜ், நாக்பூர்)

- முஃப்தீ ஷரீஃபுல் ஹக் அம்ஜதீ எழுதுகிறார்கள். முஜத்தித் அஃளம் அஃலா ஹழ்ரத் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தமது நூல்களில் இஸ்லாத்தின் சத்திய அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கை, கோட்பாடுகளை விளக்கமாக தெளிவாக எழுதியுள்ளார்கள். அதிலும் ஒவ்வொரு விஷயத்தையும் தக்க, உறுதியான சான்றுகளோடு நிரூபனம் செய்துள்ளார்கள். வழிகேட்டுக்கு தக்க சாட்டையடி அவர்களது நூல்களில் உள்ளது. அவர்களது எல்லா கொள்கையும், கோட்பாடும் சலஃப்களான முன்னோர்களின் கொள்கை வழியாகவே உள்ளது. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் காலந்தொட்டு

இன்று வரையுள்ள அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தின் வழிமுறையாகவே “மஸ்லகே அஃலா ஹழ்ரத்” (அஃலா ஹழ்ரத் அவர்களின் வழிமுறை) உள்ளது.

(அஷ்ரஃபிய்யா மாத இதழ்)

♦ ஆசிரியர் மஸ்ஊத் அஹ்மத் நக்ஷபந்தீ கூறுகிறார்கள் எங்கெல்லாம் (அஃலா ஹழ்ரத்) இமாம் அஹ்மத் ரஜா கான் அவர்களின் நடைமுறை வேரூன்றியுள்ளதோ அங்குள்ள மக்கள் பக்கா சுன்னத் வல் ஜமாஅத்காரர்களாக, ஹனபி மத்ஹபைப் பின்பற்றக் கூடியவர்களாக உள்ளனர். ஈமானிய சருகுதல் கொஞ்சமும் அவர்களிடம் காணப்படுவதில்லை. இதற்காகவே ஹழ்ரத் அவர்கள் தங்கள் சமகாலத்தவர்களின் சொல், செயல் நடைமுறைகளை தெளிவாக பாகுபடுத்தினர். (ஈமானுக்கு மாற்றமான நிலை எங்கு, யாரிடம் காணப்பட்ட போதிலும்) குஃப்ர் ஃபத்வா வழங்கினர். எனவே தான் மாற்றுக்கருத்துடையவர்கள் முஸ்லிம்களை காஃபிராக்குவதில் இமாம் அஹ்மத் ரஜா அவர்களுக்கு மிக சந்தோஷம் என விமர்சிப்பதுண்டு. எனினும் உண்மை என்னவென்றால் சத்தியமே அவர்களது மஸ்லக். இஸ்லாமியம் (ஈமானைக்) காப்பதே அவர்களது நோக்கம்.

(தன்கீதாத் வ தஆகுபாத்)

மற்றோர் இடத்தில் எழுதுகிறார்கள். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் (குர்ஆனிலோ, ஹதீஸிலோ அதாவது வஹீ மூலம்) தடை செய்யப்பட வில்லையோ அது ஜாயிஸ் (ஆகுமானது) என்பதே அவர்களது கொள்கையாக இருந்தது. இதுவே ஆண்டாண்டு காலமாக ஜும்ஹூர் எனப்படும் பெரும்பான்மை உலமாக்களின் கொள்கையாக இருந்து வருகிறது. அவர்கள் குர்ஆன், ஹதீஸ், ஜும்ஹூர்களின் இஜ்மாவிற்கு சரியான மஸ்லக்கை வகுத்துத்தந்தார்கள். இமாம் அஹ்மத் ரஜா கான் எந்த கருத்தை வலியுறுத்துகிறார்களோ அது நூறாண்டுகளுக்கு முன் (வஹ்ஹாபிகள் ஆட்சியை அபகரிக்கும்

முன்பு) மக்கா, மதீனா உலமாக்களாலும், உஸ்மானிய ஆட்சியாளர்களாலும் வலியுறுத்தப்பட்டு வந்தது.

(ரஹ்பர் வ ரஹ்னுமா)

- மவ்லானா யாசீன் அக்தர் மிஸ்பாஹி இமாம் அஹ்மத் ரஜா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் பற்றிய நீண்ட உரையின் இறுதியில் குறிப்பிடுகிறார்கள்.

ஹழ்ரத் இமாம் அஹ்மத் ரஜா கான் பரேல்வி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் மக்கா, மதீனா உலமாக்கள் உட்பட உலக மார்க்க அறிஞர்களால் மதிக்கப்பட்டவர்கள். மக்கா முகர்ரமா, மதீனா முனவ்வரா, யமன், ஷாம், ஈராக், லெபனான், மிஸ்ர் (எகிப்து), ஜஸாயிர், ஆப்கானிஸ்தான், துருக்கிஸ்தான், (பாக்உட்பட்ட) இந்தியா போன்ற எல்லா நாட்டு ஆலிம்கள், திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள், ஹதீஸ்கலை வல்லுநர்கள், சட்டமேதைகள், முஃப்திகள், ஷைக்மார்கள் போன்றோரால் முஜத்தித் (மார்க்கத்தை பரிபாலனம் செய்திட வந்தவர்கள்), முஹ்யிஸ் ஸுன்னா (சுன்னத்தை உயிர்ப்பிக்க வந்தவர்கள்), இமாமுல் அயிம்மா (இமாம்களுக்கெல்லாம் இமாம்), காழியுல் குழாத் (மார்க்கத் தீர்ப்புச் செய்யும் காஜிகளுக்கெல்லாம் காஜி), ஆஷிகே ரசூல் (ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை உயிரையும் விட நேசிப்பவர்கள்), ஆஃப்தாபே மஃரிஃபத் (ஞானச் சூரியன்) என்றெல்லாம் பலவாறு புகழப் படக் காண்கிறோம்.

(மேஜ்பான் இமாம் அஹ்மத் ரஜா)

- மக்கா, மதீனா உட்பட உலக அறிஞர்களிடம் அஃலா ஹழ்ரத் அவர்களின் அறிவு, விளக்கம் முக்கியசச்சான்றாக இருந்து வருகிறது. அவர்கள் பல விஷயஷங்களுக்கு அஃலா ஹழ்ரத் அவர்களின் நூலை ஆதாரமாகக் எடுத்துக் கொள்வதை காண்கிறோம்.

(அஹ்காமே முஸ்தஃபவீ)

- ஜனாப் ஷைக் முஹம்மத் அக்ரம் எழுதுகிறார்கள். (இமாம் அஹ்மத் ரஜா ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் மிகக் கடுமையாகப் போராடி ஹனபி மத்ஹபு வழிமுறைகளைப் பாதுகாத்தார்கள்.

(மோஜே கவ்சர்)

- ஜனாப் கவ்சர் நியாஜீ பாகிஸ்தானீ குறிப்பிடுகிறார்கள். “பலரும் பரேலவி என்பது இஸ்லாத்தில் ஒரு தனிப்பிரிவு என தவறாக விளங்கிக்கொண்டுள்ளனர். ஆனால் அவர்களின் வழிமுறை ஹனபி மத்ஹபுபடி முன்னோர்களின் வழிமுறையாக இருந்தது. அவ்வளவு தான்”.

(இமாம் அஹ்மத் ரஜா ஏக் ஹிம்மா ஜிஹத் ஷக்ஸிய்யத்)

- ஆசிரியர் பெருந்தகை டாக்டர் மஸ்ஊத் அஹ்மத் அம்ஜதீ எழுதுகிறார்கள். “இமாம் அஹ்மத் ரஜா அவர்கள் அல்லாஹ், ரசூலின் மீது பற்றுடையவர்களில் தலைமைத்துவம் உடையவர்கள். (பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களால் நேர்வழி பற்றியதென சுபச்செய்தி அளிக்கப்பட்ட) பெரும்பான்மை (மிக்க) சுன்னத் வல் ஜமாஅத்தின் மிகமுக்கிய ஆலிமாவார்கள். அவர்களின் இல்ம் (கல்வி) இஸ்லாமிய சமுதாயமெங்கும் பரவிக் கிடக்கிறது.”

(முஹத்திஸே பரேலவி)

- ஆசிரியர் ஷவ்கத் அலி சித்தீகி பாகிஸ்தானீ கூறுகிறார்கள். இஸ்லாமியர்களில் தொண்ணூறு சதவிகித மக்கள் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையைப் பின்பற்றி வரக் கூடியவர்களே. அவர்களில் பலர் நேரடியாக அஃலா ஹழ்ரத் அவர்களின் மஸ்லக்கில் இல்லாவிட்டாலும் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை வலுவாக பின்பற்றுவதின் மூலம் மறைமுகமாக அஃலா ஹழ்ரத் அவர்களின் மஸ்லகில் உள்ளனர்.

(ஜஹான் ரஜா)

இப்போது “அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத் என்றால் மஸ்லகே அஃலா ஹழ்ரத். மஸ்லகே அஃலா ஹழ்ரத் என்றால் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்” என்பதை தெளிவாக புரிந்து கொண்டோம்.

அஃலா ஹழ்ரத் அவர்களின் மஸ்லக் (வழி) சுன்னத் வல் ஜமாஅத்தின் தனிப்பிரிவல்ல. அது சுன்னத் வல் ஜமாஅத்தை குழப்பவாதிகளின் குழப்பத்திலிருந்து காத்து அதற்கு அப்பழுக்கற்ற அடையாளத்தை வழங்குவதே “மஸ்லகே அஃலா ஹழ்ரத்”.

சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை கோட்பாடுகள் காலத்தின் கட்டாயத்திற்கேற்ப முன்பை விட அழுத்தமாகவும், ஆழமாகவும் வேரூன்றச் செய்த மஸ்லக் தான் (வழி தான்) அஃலா ஹழ்ரத் அவர்களின் வழியாகும்.

எனவே ஒருவர் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை கோட்பாடுகளை எந்த ஒரு சந்தேகமோ, குழப்பமோ, பிசகுதலோ இல்லாமல் பின்பற்றிச் செல்ல வேண்டுமெனில் அவர்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ மஸ்லகே அஃலா ஹழ்ரத் எனும் அஃலா ஹழ்ரத் வழியில் இருந்தாக வேண்டும். அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத்திற்கு முற்றிலும் புறம்பான தப்லீக், தேவ்பந்த் போன்ற வழிகேடர்களின் மஸ்லக்கை (வழியை) புறக்கணித்தே ஆக வேண்டும். இன்றைய காலச் சூழலால் ஈமானைப் பாதுகாக்க இது கட்டாயமாகும்.

ஈமானே காமில் பற்றி அல்லாமா அஃலா ஹழ்ரத்

பெருமானார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அன்னவர்களின் அத்துணை வார்த்தைகளையும் உண்மை தான் என உணர்தல்.

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் சத்தியத்துவத்தை மனதார ஏற்பதே ஈமான். அதனை சாட்சியமளிப்பவரே முஸ்லிம். அத்தோடு அவரிடம் அல்லாஹ், ரசூலின் கருத்துக்கு மாற்றமாக, அதனைப் பொய்யாக்கும் விதமாக, மட்டந்தட்டும் விதமாக எந்த ஒரு விஷயமும் இருக்கக் கூடாது. மேலும் அவர் உள்ளத்தில் அல்லாஹ், ரசூலுக்கு மேல் எவருக்கும், எதற்கும் இடமளித்து விடாதிருப்பது. அல்லாஹ், ரசூலின் நேசர்களை நேசிப்பதும், அல்லாஹ், ரசூலுக்கு மாறு புரியக் கூடியோர் யாராக (தன் ரத்த பந்தமாயினும், மற்ற பந்தமாயினும்) இருந்தாலும் (சரி) அவர்களை வெறுத்தொதுங்குவதும், கொடுப்பதாயினும், (தராது) தடுப்பதாயினும் அல்லாஹ்விற்காகவே ஆவதும் ஈமான் காமில் எனும் பூரண ஈமானின் அடையாளங்கள். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அன்னவர்கள் கூறியுள்ளார்கள். ''யார் அல்லாஹ்விற்காகவே நேசம் கொண்டு, அல்லாஹ்விற்காகவே விரோதித்து, அல்லாஹ்விற்காகவே ஈந்து, அல்லாஹ்விற்காகவே (தராது) தடுத்துக் கொண்டாரோ அவரே பூரண ஈமான் உடையவராவார்''.

ஈமானின் அடித்தளம் பெருமானாரின் சங்கை

இமாம் அஹ்மத் ரஜா கான் பரேலவி ரஹ்மதுல்லாஹ் அலைஹி அன்னவர்கள் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கூறுகிறான். ''(நாயகமே) நாம் தங்களை சாட்சியம் அளிக்கக் கூடியவர்களாக, சுபச் செய்தி அளிக்கக்

கூடியவர்களாக, எச்சரிக்கை செய்யக் கூடியவர்களாக அனுப்பினோம்''. ''(மக்களே!) நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய ரசூலவர்களையும் ஈமான் கொள்ள வேண்டும், அன்னவர்களை நீங்கள் கண்ணியப்படுத்த வேண்டும், அன்னவர்களிடம், நீங்கள் மரியாதை செலுத்த வேண்டும். மேலும் காலை, மாலை அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்ய வேண்டுமென்பதற்காக''. *(சூரா ஃபதஹ்)*

நன்றாக கவனிக்க வேண்டும். இதில் முதல் விஷயமாக அல்லாஹ், ரசூலை ஈமான் கொள்ள வேண்டுமென்பதும், இரண்டாவதாக பெருமானாருக்கு சங்கை செய்திட வேண்டுமெனவும், மூன்றாவதாகவே வணக்கம் (இபாதத்) பற்றியும் கூறப்படுகிறது.

இவற்றில் முதல் இரண்டு விஷயங்கள் இல்லாமல் மூன்றாவது விஷயம் ஏற்புடையதன்று.

ஒருவர் எப்போது முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களை ரசூலாக அங்கீகரிப்பாரோ அன்னவர்கள் அல்லாஹ்வின் தூதர் எனும் மரியாதையை உள்ளத்தில் கொண்டே ஏற்க முடியும். எனவே பெருமானாரின் சங்கையின்றி ஈமானில்லை. ஈமானின்றி ''வெறும் வணக்கம்'' ஏற்பில்லை.

ஒருவர் ''லாஇலாஹ இல்லல்லாஹ்''வை மட்டுமே மனதில் கொண்டு ஆயுள் முழுக்க எவ்வளவு இபாதத் செய்த போதிலும் ''முஹம்மதுர் ரசூலுல்லாஹ்''வை மனதில் ஏந்திடாது எப்பயனுமில்லையே!

அப்படிப்பட்ட வணக்கங்கள், நற்செயல்கள் குறித்து அல்லாஹுத்தஆலா பேசுகிறான். ''அவர்கள் புரிந்திட்ட அத்துணை நற்செயல்களையும் நாம் ஒன்றுமில்லாது அழித்து விடுவோம்''.

கஷ்டப்பட்டு உழைத்தும் சுடும் தீயில் புகுத்தப்படுவர் (சூரா காஷியா) என்றும் குர்ஆன் கூறுகிறது. (அல்லாஹ் பாதுகாப்பானாக!).

முஸ்லிம்களே! நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அன்னவர்களின் மீதான அளவு கடந்த நேசமும், சங்கையும் ஈமானின் அடிப்படை என்பதையும், அதன்றி ஈமானில்லை, ஜெயமில்லை, வணக்க, வழிபாடுகளுக்கு அங்கீகாரமில்லை என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

அல்லாஹ்வே அரசன்

இமாமவர்களிடம் நபிமார்கள், வலிமார்கள் போன்றோரிடம் உதவி தேடுவது பற்றி, அவர்கள் நம் தேட்டங்களை நிறைவேற்றித்தர தகுதியும், ஆற்றலும் மிக்கவர்களா? என்பது பற்றி கேட்கப்பட்ட போது கூறினார்கள்.

அவர்கள் அல்லாஹ்வின் நல்லடியார்கள். அவர்களது வஸீலா அல்லாஹ்விடம் அங்கீகாரத்திற்குரியது என நினைத்து உதவிதேடலாம். ஆனால் அதே சமயம் அல்லாஹ்வின் நாட்டமின்றி அவனது உத்தரவின்றி அணுவும் அசையாது என்பதை உறுதியாக ஏற்றிருக்க வேண்டும். நிச்சயமாக முஸ்லிம்களின் கொள்கை இதுவாகத் தான் உள்ளது.

(அஹ்காமே ஷரீஅத்)

அல்லாமா நயீமுத்தீன் முராதாபாதீ கூறுகிறார்கள். அல்லாஹ்வே அனைத்தின் அதிபதி. அவன் நாடியதைச் செய்வான். அவனது தீர்ப்பில் எவரும் தலையிட முடியாது.

(கிதாபுல் அகாயித்)

நபிமார்கள், வலிமார்கள் அந்தஸ்து

முஜத்தித் ஷாஹ் அஹ்மத் ரஜா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்.

ஏனையோர் நபிமார்களின் அந்தஸ்தை அடையவே முடியாது என்பது ஒட்டு மொத்த முஸ்லிம்களின் இஜ்மா...மாறாக முடியும் எனக் கருதினால் அவர் இஜ்மாஃவின் (தீர்ப்புப்) படி ஈமானற்ற காஃபிராக, முர்தத் எனும் மார்க்கத்தை விட்டு வெளியேறியவராகி விடுவார்.

(ஃபதாவா ரிஜ்வியா, பாகம்11, பக்கம் 65)

ஸஹாபாக்களைப் பற்றிக் கூறுகிறார்கள்:-

எல்லா ஸஹாபாக்களையும் கண்ணியமாகக் கருத வேண்டியது கட்டாயமாகும். அவர்களைக் குறை கூறுவது ஹராம். அவர்களுக்கிடையே இருந்த கருத்துவேறுபாடுகளை விமர்சிப்பது தடைசெய்யப்பட்டதாகும். இதே அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் நிலைப்பாடு.

(ஃபதாவா ரிஜ்வியா)

ஸஹாபாக்களில் ஏனையோரை விட நான்கு கலீஃபாக்கள் சிறப்பிலும், தகுதியிலும், பூரணத்துவத்திலும், அந்தஸ்திலும் மேலானவர்களாவர்.

(ஃபதாவா ரிஜ்வியா)

அல்லாமா அம்ஜத் அலி ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள். நபிமார்களுக்குப் பிறகு ஏனைய எல்லாப் படைப்புகளையும் விடச் சிறந்தவர்கள் ஹழ்ரத் அபூபக்ர் நாயகம் பிறகு ஹழ்ரத் உமர் நாயகம் பிறகு ஹழ்ரத் உஸ்மானே கனி பின்பு ஹழ்ரத் மவ்லா அலியார் அவர்கள் ரழியல்லாஹு அன்ஹும். ஒருவர் முந்திய இருவரை விட பிந்திய இருவரை அல்லது பிந்திய இருவரில் ஒருவரை மேலான சிறப்புடையவர் எனக் கருதினால் அது வழிகேடாகும்.

(பஹாரே ஷரீஅத், பாகம் 1, பக்கம் 78)

அவ்லியாக்களைப் பற்றி:-

அல்லாமா அம்ஜத் அலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் குறிப்பிடுகிறார்கள். வலிமார்களுக்கு அல்லாஹ் பெரும் ஆற்றல் தந்துள்ளான். அவர்களுக்கு எங்கும் உடனே ஆஜராகும் சக்தி அளித்துள்ளான். அவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் நாயிபாக பூமியில் மேற்கண்ட ஆற்றலோடு செயல்படுகிறார்கள். மறைவான விஷயங்கள் அவர்களுக்கு வெளிச்சமாகிறது. அவர்களில் அநேகர் நடந்ததையும், நடக்கப் போவதையும், லவ்ஹுல் மஹ்பூளில் உள்ளவற்றையும் (கூட) அறிகின்றனர். இவையெல்லாம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் மூலம் அவர்களுக்கு கிடைக்கப்பெறுகிறது. பெருமானார் மூலமாக அன்றி எந்த வலியும் தன்னிச்சையாக எந்த ஒரு மறைவான ஞானத்தையும் பெறஇயலா.

(பஹாரே ஷரீஅத், பாகம் 1, பக்கம் 78)

அவ்வாறே எந்த ஒரு வலியும் எவ்வளவு மிகப் பெரிய அந்தஸ்தில் இருந்தாலும் அவர்கள் ஸஹாபாக்களில் எவர் அந்தஸ்தையும் அடைய முடியாது. இதுவே அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களின் நிலைப்பாடு.

இவை, அல்லாமா, முஃப்தீ, அஹ்மத் ரஜாகான் பரேலவி அஃலா ஹழ்ரத் அவர்களின் கொள்கைப் பிடிப்பிற்கும், தெளிந்த சிந்தனைக்கும், தெளிவான தீர்ப்புகளுக்கும் சிற்சில உதாரனங்களே. இவையன்றி ஷரீஅத்தின் ஒவ்வொரு விஷயங்களிலும் அவர்களது ஆழமான பார்வையும், தெளிவான தீர்ப்புகளும் முஸ்லிம் மக்களுக்கு மிகத் தெளிவான வழிகாட்டுகின்றன.

அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையே மிகச் சரியானவை. சரியான ஆதாரப்பூர்வமானவை என்பதை தெளிவுபடுத்துகின்றன.

“**இம்தியாசுல் ஹக் வல் பாதின்**” என்ற உருது நூலின்
ஒரு கட்டுரையே இந்நூல்.